

விரிவான வருமானத்தின் எளிமைப்படுத்தப்பட்ட அறிக்கை	வங்கி LKR Mn	குழுமம் PKR Mn		
ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலத்திற்கு	2026	2025	2026	2025
வட்டி வருமானம்	1,132	1,018	163,020	160,221
வட்டி செலவீனம்	(504)	(443)	(80,664)	(81,265)
தேறிய வட்டி வருமானம்	628	575	82,356	78,956
தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்	88	58	14,848	12,309
தேறிய ஏனைய தொழிற்பாட்டு வருமானம்	184	82	7,132	7,626
மொத்த தொழிற்பாட்டு வருமானம்	900	715	104,336	98,891
குறைபாடு கட்டணங்கள்	(13)	71	(348)	4,155
ஊழியர்களுக்கான செலவுகள்	(226)	(232)	(17,918)	(15,010)
ஏனைய செலவுகள்	(307)	(268)	(28,259)	(26,687)
கூட்டாளிகள் மற்றும் கூட்டு முயற்சிகளின் இலாபத்தின் பங்கு	-	-	1,022	1,199
வரிக்கு முன் தொழிற்பாட்டு இலாபம் / இழப்பு	353	286	58,833	62,548
வருமான வரி மற்றும் ஏனைய வரிகள்	(176)	(159)	(30,738)	(33,158)
காலப்பகுதிக்குரிய இலாபம் / (நட்டம்)	177	127	28,095	29,390
ஏனைய விரிவான வருமானம் - வரி நீங்கலாக	115	21	(8,733)	10,342
காலப்பகுதிக்குரிய மொத்த விரிவான வருமானம்	293	148	19,362	39,732

எளிமைப்படுத்தப்பட்ட நிதி நிலை அறிக்கை	வங்கி LKR Mn	குழுமம் PKR Mn		
இல் முடிவடைந்த	30.06.2026	31.12.2025 தணிக்கை செய்யப்பட்டது	30.06.2026	31.12.2025 தணிக்கை செய்யப்பட்டது

சொத்துக்கள்				
காசு மற்றும் காசுக்கு சமமானவை	338	278	223,975	211,224
மத்திய வங்கிகளுடனான மீதிகள்	631	179	-	-
வங்கிகளுடனான மீதிகள்	3,245	1,747	166,427	140,868
பெறுமதி நிதியியல் சாதனங்கள்	1	0	0	16
இலாபம் அல்லது நட்டம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிதி சொத்துக்கள்	-	-	15,394	13,001
பணமதிப்பு நீக்கப்பட்ட செலவில் அங்கீகரிக்கப்பட்ட நிதி சொத்துக்கள் - கடன்கள் மற்றும் முற்பணங்கள்	15,462	15,578	891,394	821,712
பணமதிப்பு நீக்கப்பட்ட செலவில் அங்கீகரிக்கப்பட்ட நிதி சொத்துக்கள் - கடன் மற்றும் பிற நிதி கருவிகள்	952	403	33,490	35,638
ஏனைய விரிவான வருமானம் மூலம் நியாயமான மதிப்பில் அளவிடப்பட்ட நிதி சொத்துக்கள்	6,916	11,018	2,185,861	2,037,335
கூட்டாளிகள் மற்றும் கூட்டு முயற்சிகளின் மீதான முதலீடு	-	-	14,897	13,072
ஆதனம் பொறி மற்றும் உபகரணங்கள்	472	504	116,471	114,126
ஏனைய சொத்துக்கள்	326	266	181,998	191,750
மொத்த சொத்துக்கள்	28,344	29,974	3,829,906	3,578,742

பொறுப்புகள்				
வங்கிகளுக்கு செலுத்தப்பட வேண்டியவை	129	2,234	351,199	460,012
பெறுமதி நிதியியல் சாதனங்கள்	-	-	-	-
இலாபம் அல்லது நட்டம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிதி பொறுப்புகள்	-	-	-	-
பணமதிப்பு நீக்கப்பட்ட செலவில் அங்கீகரிக்கப்பட்ட நிதி பொறுப்புகள் - வைப்பாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டியவை	18,107	18,058	2,935,942	2,529,503
பணமதிப்பு நீக்கப்பட்ட செலவில் அங்கீகரிக்கப்பட்ட நிதி பொறுப்புகள் - ஏனைய வழங்குனர்களுக்கு செலுத்தப்பட வேண்டியவை	-	104	25,057	16,157
வழங்கப்பட்ட கடன் பத்திரங்கள்	69	-	-	-
வரி பொறுப்புகள்	69	55	39,571	49,341
ஏனைய பொறுப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள்	1,044	821	142,968	186,550
மொத்த பொறுப்புகள்	19,349	21,273	3,494,736	3,241,563

உரிமையான்மை				
குறிப்பிடப்பட்ட மூலதனம்	3,970	3,970	11,851	11,851
நியதிச்சட்ட ஒதுக்க நிதியம்	372	364	115,586	113,681
நிறுத்திவைத்த இலாபம்	3,392	3,224	65,829	74,810
ஏனைய ஒதுக்கங்கள்	1,260	1,145	141,059	136,069
மொத்த உரிமையாளர்களின் உரிமையாண்மை	8,994	8,702	334,324	336,410
கட்டுப்படுத்தாத வட்டி	-	-	845	768
மொத்த உரிமையாண்மை	8,994	8,702	335,170	337,179
மொத்த உரிமையாண்மை மற்றும் மொத்த பொறுப்புகள்	28,344	29,974	3,829,906	3,578,742
நிகழ்த்தக்க பொறுப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள்	19,831	15,535	1,319,368	950,107

குறிப்பு: குறிப்பிடப்பட்ட தொகை குறைபாடு மற்றும் தேய்மானத்தின் நிகரமாகும்.

கீழே கையொப்பமிட்டவர்கள், MCB வங்கி லிமிடெட்டின் நாட்டின் பொது மேலாளர் மற்றும் நிதிக்கட்டுப்பாட்டு துறைத்தலைவர் ஆகிய நாங்கள் கூட்டாக சான்றளிக்கிறோம்.

(அ) மேற்கண்ட அறிக்கைகள் இலங்கை மத்திய வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட வழுவம் மற்றும் வரையறைகளுக்கு இணங்கத் தயாரிக்கப்பட்டுள்ளன.

(ஆ) இந்த அறிக்கைகளில் உள்ள தகவல்கள் தணிக்கை செய்யப்பட்டதாகக் கூறப்பாவிட்டால், வங்கியின் தணிக்கை செய்யப்படாத நிதிநிலை அறிக்கைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

தாலுமி ரியால்	துஷார பெரேரா
பொது மேலாளர்	தலைமை நிதி கட்டுப்பாட்டாளர்
28 ஆகஸ்ட் 2026	28 ஆகஸ்ட் 2026



தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்பாட்டுச்சட்டிகள்		
விடயம்	தற்போதைய காலம் 30.06.2026	முந்தைய காலம் 31.12.2025

ஒழுங்குமுறை மூலதனம் (LKR இல் மில்லியனில்)		
பொதுவான மூலதன அடுக்கு 1	6,930	7,998
முக்கிய அடுக்கு 1 மூலதனம்	6,930	7,998
மொத்த மூலதனம்	7,137	8,188

ஒழுங்குமுறை மூலதன விகிதம் %		
பொதுவான மூலதன அடுக்கு 1 மூலதன விகிதம் (குறைந்தபட்ச தேவை - 7.00%)	36.66	44.26
அடுக்கு 1 மூலதன விகிதம் (குறைந்தபட்ச தேவை - 8.5%)	36.66	44.26
மொத்த மூலதன விகிதம் (குறைந்தபட்ச தேவை - 12.5%)	37.75	45.31

Basel III சீராக்கிய விகிதம் (குறைந்தபட்ச தேவை 3.00%)	23	24
--	----	----

நியதிச்சட்ட திரவநிலை		
திரவத்தன்மை காப்பு விகிதம் (%) - (குறைந்தபட்ச தேவை - 100%)		
-ருபாய் (%)	275	522
-அனைத்து நாணயங்களும் (%)	227	511
நிகர நிலையான நிதி விகிதம் (குறைந்தபட்ச தேவை - 100%)	159	187

சொத்துக்களின் தரம்		
மொத்த கடன்களுக்கான குறைபாடுள்ள கடன்கள்(நிலை 3), விகிதம் (%) - மொத்த அடிப்படையில்*	5.64	3.94
மொத்த கடன்களுக்கான குறைபாடுள்ள கடன்கள் (நிலை 3), விகிதம் (%) - நிகர அடிப்படையில்*	2.78	1.20
குறைபாடு (நிலை 3) முதல் நிலை 3 கடன்கள், விகிதம்	53.08	71.11

இலாபத்தன்மை		
வட்டி இலாபம் %	4.37	4.16
சொத்துக்களிலிருந்தான வருவாய் %	1.23	1.04
உரிமையாண்மை மீதான வருவாய் %	4.01	3.32
செலவு-வருமான விகிதம் %	60.18	66.33

குறிப்பாணை தகவல்		
தர மதிப்பீடு (Fitch Ratings)	AA (Ika)	AA (Ika)
ஊழியர்களின் எண்ணிக்கை	117	114
கிளைகளின் எண்ணிக்கை	5	5

*பெறப்படாத கடனின் பகுதி உட்பட

விளக்கக்குறிப்புகள்

1. டிசம்பர் 31, 2025 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வருடாந்த நிதிநிலை அறிக்கைகள் வெளியிடப்பட்டதிலிருந்து கணக்கியல் கொள்கைகள் மற்றும் கணக்கீடு முறைகளில் எந்த மாற்றமும் இல்லை.

2. ஒருங்கிணைந்த இடைக்கால நிதிநிலை அறிக்கைகள் பாகிஸ்தானில் இடைக்கால நிதி அறிக்கையிடலுக்குப் பொருந்தக்கூடிய கணக்கியல் மற்றும் அறிக்கையிடல் தரநிலைகளின்படி தயாரிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் இடைக்கால நிதி அறிக்கையிடலுக்குப் பொருந்தக்கூடிய கணக்கியல் மற்றும் அறிக்கை தரநிலைகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

- சர்வதேச கணக்கியல் தரநிலை (IAS) 34, இடைக்கால நிதி அறிக்கை, நிறுவனங்கள் சட்டம். 2017 இன் கீழ் அறிவிக்கப்பட்டபடி சர்வதேச கணக்கியல் தரநிலைகள் வாரியத்தால் (IASB) வெளியிடப்பட்ட தரநிலைகள்
- 2017 நிறுவனங்கள் சட்டம் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளபடி பாகிஸ்தான் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இஸ்லாமிய நிதி கணக்கியல் தரநிலைகள் (IFAS).
- 1962 வங்கி நிறுவனங்கள் சட்டம். மற்றும் 2017 நிறுவனங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வெளியிடப்பட்ட விதிகள் மற்றும் உத்தரவுகள்; மற்றும்
- பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி (SBP) மற்றும் பாகிஸ்தான் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SECP) வழங்கிய உத்தரவுகள்.

வங்கி நிறுவனங்கள் ஆணை, 1962, நிறுவனங்கள் சட்டம், 2017 இன் தேவைகள் அல்லது SBP மற்றும் SECP வழங்கிய உத்தரவுகள் IFAS இன் தேவைகளுடன் வேறுபடும் போதெல்லாம், வங்கி நிறுவனங்கள் ஆணை, 1962, நிறுவனங்கள் சட்டம், 2017 மற்றும் மேலே கூறப்பட்ட உத்தரவுகள் நடைமுறையில் இருக்கும்.

Credit Ratings
MCB Sri Lanka - AA (Ika) stable by Fitch Ratings Sri Lanka

Group by PACRA
Short Term - A1+
Long Term - AAA

Exchange rate: Pak Rs. 1 = LKR 1.208 (30th June 2026)



MCB வங்கி லிமிடெட்

புறக்கோட்டை - கோட்டை - மருதானை - வெள்ளவத்தை - கண்டி

MCB வங்கி லிமிடட் என்பது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் உரிமம் பெற்ற வணிக வங்கியாகும்